

MANSI FINANCE (CHENNAI) LTD.

Regd. Off.: Mansi Mansion, 22-B, Mulla Saheb Street, Sowcarpet, Chennai-600 079.

Tel: + 91-44-25293298, 25292139, 25299117, 25293772

e-mail: mansi@mansiindia.com Telegram: MANSICHHOG

(CIN: L65191TN1994PLC028734)

15.02.2021

The Manager,
Bombay Stock Exchange Limited,
25th Floor, P.J. Towers,
Dalal Street,
Mumbai – 400 001.

Dear Sir,

Sub: <u>Submission of News Paper Clippings with Un-Audited Financial Results</u>
<u>for the quarter ended December 31, 2020.</u>

With reference to above, enclosed please find attached news paper clippings contang the un-audited financial results of the Company for the quarter ended December 31, 2020.

Please acknowledge the receipt and do the needful.

Thanking you,

Yours faithfully,
For MANSI FINANCE (CHENNAI) LIMITED

(SURESH BAFNA)

Chairman & Managing Director

DIN: 00007655

No. 22, Mulla Sahib Street,

Sowcarpet,

Chennai - 600 001.

the intellectual anchor

for adopting an active

counter-cyclical fiscal

policy, during a time of

economic crisis such as

the one we are witnessing.

21, through extensive

analysis, elucidates that

for most of the years

during the last two and

a half decades in India,

GDP growth rates have

been greater than the

interest rates, resulting

in a negative interest

rate-growth differential,

and thus causing the

debt levels to decline. It,

Economic Survey 2020-

differential expected to be

significantly negative for

India in the foreseeable

future, counter-cyclical

fiscal policies may lead

to lower, not higher, debt-

A well-designed

counter-cyclical fiscal

policy during crisis

in the Union Budget

2020-21 has, therefore,

emerged as a booster

dose for economy at

this juncture. It will spur

economic growth and

thereby, pave the path

for a self-financing fiscal

policy and sustainable

to-GDP ratios.

Counter-cyclical fiscal policy a booster dose for economy: Experts

Gurvinder Kaur and Surbhi Jain, IES Officers serving in Department of Economic Affairs have put forth their ideas on the Counter - Cyclical Fiscal Policy in Union Budget 2021-22 in their article 'Counter - Cyclical Fiscal Policy: Booster dose to the economy' wherein they have expressed that Union Budget 2021-22 has endeavored to lay the foundations of India's mid-term growth trajectory. The Indian economy is currently at an inflection point recovering steadily from



Gurvinder Kaur the twin shocks of the pandemic and associated health measures. The fiscal expansion illustrated in the Budget was, therefore, imperative to



Surbhi Jain

give necessary 'escape velocity' needed for the Indian economy to overcome the 'influencesphere' of once-in-acentury shock.

Economic Survey 2020-

further, shows that with Re 72.61, crude \$ 63.51

The rupee strengthened by 14 paise to 72.61 against the US dollar in opening trade on Monday on the back of positive macroeconomic data and upbeat local equities.

At the interbank forex market, the local unit opened at 72.61 against the US dollar, registering a rise of 14 paise over its previous close.

Brent crude futures, the global oil benchmark advanced 1.73 per cent to USD 63.51 per barrel. On the domestic macroeconomic front, indicating some signs of recovery, industrial production recorded a positive growth of 1 per cent in December while retail inflation cooled to a 16-month low of 4.06 per cent in January.

Further, foreign portfolio investment (FPI) flows into the domestic markets and subdued dollar could also continue to support sentiments, the note said adding that Asian currencies are also trading strong this morning and could lift sentiments in the domestic

On the domestic equity market front, the 30-share BSE benchmark Sensex was trading 488.89 points higher at 52,033.19, and the broader NSE Nifty advanced 128.85 points to 15,292.15.

18 tourism projects launched in Kerala

Thiruvananthapuram, crore and beautification Feb 15:

Ramping up tourism facilities state-wide with an aim at boosting the sector, hit hard by the COVID-19 pandemic, government on Sunday launched 18 projects, completed at a cost of Rs 40.46 crore.

projects inaugurated by Tourism Minister Kadakampally Surendran through videoconferencing, destination development of Kovalam Phase 1 -- Samudra Beach park area and Grove a lot of special projects Beach area, Kovalam-- for revival of the sector, at a cost of Rs 9.9 where around 15 lakh

Jerusalem, Feb 15:

announced a tourism

allow citizens who have

been vaccinated against

the coronavirus to travel

between the countries

without the need to

Mediterranean countries

is a step toward restoring

their tourism industries,

which have been hit hard

by the nearly year-long

pandemic. Both countries

week,

reached a similar deal

the

quarantine.

between

sectors.

Last

with Greece.

The

agreement Sunday

and Cyprus

agreement

Israel

and interlocking of Mulavilakam Footpath at Kovalam at a cost of Rs 52. lakh

In his address, the Minister said the domino effect of COVID-19 was reflected in the tourism sector and was expected to continue for some more time.

But the government did not allow the pandemic to hamper the implementation of the tourism sector projects.

"The government has initiated

Israel-Cyprus tourism deal

for vaccinated travellers

Benjamin

in Cyprus.

people are employed directly and indirectly.

Last year, we got Rs 45.000 crore overall income from the tourism sector, which was an alltime record," he said.

The Minister said that with the inauguration of these 18 tourism projects districts, seven government has completed more than 100 projects in the last six months.

Eighty per cent of the 300 tourism projects administrative after sanction the government came to power have now been completed, he said.

Italy ski slopes to remain closed

Rome, Feb 15: The Italian government This opens up the Sunday abruptly possibility of restarting delayed opening Italy's tourism in the near ski season future, Prime Minister because a coronavirus Netanyahu variant was detected in a said. Cypriot tourists in good portion of recently Israel and Israeli tourists infected persons in the country.

President Health Cyprus Minister Nicos Anastasiades said Roberto Speranza's forbidding ordinance he expected the deal to amateur skiing at least go into effect on April 1. until March 5 effectively Anastasiades also said kills the hopes of ski he was very interested lift operators and resort in getting more details owners that they would possible a be able to salvage part COVID-19 treatment of the season. The ski being developed by business is a big source Israel's Ichilov hospital of winter tourism in Italy and said that Cyprus and the news came on would participate the eve of the expected upcoming clinical trials.

A ministry statement to noted that analyses of virus samples indicated that a variant first found in Britain is sickening of recently infected people in Italy.

France and Germany have adopted similar measures in the ski sector due to the worry for the spread of this and other variants of the virus, the statement said.

ski industry The swiftly lamented that they have repeatedly prepared slopes and lifts, only to have been denied permission to open, including just before the year-end holidays.

government of Premier Mario Draghi promised

quickly compensate the sector for economic

Speranza was also the health minister in the previous government and is advised by a commission of technical and scientific experts about what activities can be safely allowed during efforts to rein in COVID-19 contagion.

Italy, with over 93,000 confirmed virus deaths, has Europe's secondhighest known death toll in the pandemic after

The president of the Italian Winter Sports Federation, Flavio Roda, slammed the last-minute timing of the decision.

Moglix launches finance platform 'Credlix'

Chennai, Feb 15: Asia's largest B2B commerce company. Moglix, has announced its foray into the supply chain financing space with the rollout of its digital platform Credlix. Credlix is a digital supply financing platform from Moglix that provides quick collateralfree working capital solutions, exclusively to its suppliers, pan-India through its collaboration with banks.

Currently the service is available to its 15,000+

Letter to

Editor

suppliers, most of whom from enterprise buyers are MSMEs. Moglix's decision to plug into digital supply chain financing is one of the many initiatives it has taken to secure the supply chain ecosystem from disruptions.

Credlix's supply chain financing platform makes it easy for suppliers to access collateral-free credit from enterprise buyers and banks/NBFCs through invoice discounting. Suppliers will be able to request for early payments

at affordable discount rates to keep their supply chain up and running. Credlix allows suppliers to monitor all stages of invoice discounting and stay in control of their cash conversion cycle. From credit application and credit risk assessment to payment approval and final disbursement, suppliers will get a single platform to manage their

early payment requests. Offline models of credit underwriting have a high

exposure to manual intervention and use and slower. The risk under-reported financial metrics of suppliers. The offline underwriting charge a higher cost for system makes the credit credit.

of NPAs and bad debts compels creditors to

Dakshinam Sarees, opens store in Poes garden

support.

Dakshinam Sarees has revered the process of creation. With an ethos of respecting the years of work that nature puts into each of its masterworks, they treat each fibre of spun silk as their inspiration and use

its legacy with care. Dakshinam Sarees is ecstatic to announce that they are expanding their operations to the inspiration and birthplace of the breathtaking Kanchipuram silks. Dakshinam Sarees opens its first Chennai store with a design cell and artisanal workshop at 4 Kasturi Estate, Poes Garden. With 28 weaves which celebrate the beauty of Indian women, their strength, and grace. Over the years they've built a community that has been

Chennai, Feb 15: grateful to have your

Every form of art can be condensed to eternal design principles guided by nature, so with every thread woven, they weave stories. Stories of the strong women who wear them. They believe that in many ways the saree as a garment is a study in opposites. Timeless yet evolving, traditional yet contemporary. Making this heritage accessible to modern India has been their motto which they have worked towards every day.

Dakshinam Sarees aims at a confluence of different styles and sensibilities that all find a match within their design philosophy. Visit them at 4 Kasturi Estate, 2nd Street Poes Garden or call them at +91 860135715 for a perintegral for their growth and they are eternally sonal consultation.

Date: 13-02-2021



Date: 25-02-2021 & 26-02-2021

Kotak Mahindra Bank Limited

Regd office:27BKC, C 27, G Block, Bandra Kurla Complex, Bandra (E), Mumbai - 400 05 Corporate office: Kotak Infiniti, Bldg No 21, Infinity Park General AK Vaidya Marg, Malad (E), Mumbai - 400 09

Place: Respective Branch Premises

Gross weight

AUCTION NOTICE

That the below mentioned Borrower/s had availed gold loan facility against the security of the gold ornaments, as specified below. The Borrower/s defaulted in due repayment of the installments/outstanding dues and as a result of which the Bank was constrained to issue notices calling upon the Borrower/s to repay the outstanding amounts. However, the Borrower/s has failed to repay/clear his outstanding dues thereby compelling the Bank to auction the gold ornaments pledged in favour of the Bank The auction of the below mentioned gold ornaments would be held at:

Time: 11.00 a.m.

Αρασίνο.	Bollowel Name	State	Location	Diancii	(In Gms)
GLN1526126	Prasannakumar Panneerselvam	TN	CHENNAI	ADYAR	34.30
GLN820075	Susantha G	TN	CHENNAI	ADYAR	132.32
GLN1720375	Charles Kumar C	TN	CHENNAI	ANNANAGAR	15.16
GLN1418246	Kotteshwari S	TN	CHENNAI	ANNANAGAR	62.70
GLN1855020	Vikram Suresh Dhingra	TN	CHENNAI	ANNANAGAR	151.14
GLN1469236	E Uma Devi	TN	COIMBATORE	ARUNACHALM	44.93
GLN1860309	Magudashwaran .	TN	COIMBATORE	ARUNACHALM	40.00
GLN1697116	Mohammed Shameer Musthafa	TN	COIMBATORE	ARUNACHALM	54.76
GLN1870653	S Ferozekhan	TN	COIMBATORE	ARUNACHALM	15.00
GLN1847111	Vignesh Radhakrishnan	TN	COIMBATORE	ARUNACHALM	18.50
GLN1609841	Arulkumar A	TN	COIMBATORE	AVINASHI R	32.00
GLN1860719	Maniunathan .	TN	COIMBATORE	AVINASHI_R	106.73
GLN1846520	N Murugesan	TN	COIMBATORE	AVINASHI_R AVINASHI R	85.70
	R Jafarali	TN			
GLN1253465 GLN1814366	Subramanian C K	TN	COIMBATORE COIMBATORE	AVINASHI_R	48.30 23.77
				AVINASHI_R	
GLN1554344	Babu Ramasamysettiyar	TN	SALEM	ERODE	16.00
GLN1864712	V Saravana Kumar	TN	SALEM	ERODE	57.17
GLN1772144	Balaji R	TN	CHENNAI	KODAMBAKKA	28.80
GLN1874339	Harikrishnan S	TN	CHENNAI	KODAMBAKKA	80.60
GLN1864920	Savithrukumar V	TN	CHENNAI	KODAMBAKKA	79.30
GLN1606071	Anitha .	TN	CHENNAI	KOYEMBEDU	10.17
GLN1712080	Anitha .	TN	CHENNAI	KOYEMBEDU	15.90
GLN1489270	Saravanan M	TN	CHENNAI	MADIPAKKAM	184.64
GLN1181525	Anil Kumar	TN	SALEM	MADURAI	40.00
GLN1650789	B G Lakshmi Pathy	TN	CHENNAI	PARRYS	211.44
GLN1854739	Amutha .	TN	COIMBATORE	TIRUPPUR	40.90
GLN1796978	Balashankar V	TN	COIMBATORE	TIRUPPUR	40.50
GLN1498643	Basker Durairaj	TN	COIMBATORE	TIRUPPUR	101.10
GLN1528798	Basker Durairaj	TN	COIMBATORE	TIRUPPUR	85.30
GLN1511075	N Ramakrishnan	TN	COIMBATORE	TIRUPPUR	40.80
GLN1786324	N Sekar	TN	COIMBATORE	TIRUPPUR	50.70
GLN1777057	Parameshwari .	TN	COIMBATORE	TIRUPPUR	11.00
GLN1846014	R Saroja	TN	COIMBATORE	TIRUPPUR	20.76
GLN1624562	Safeena .	TN	COIMBATORE	TIRUPPUR	215.50
GLN1717586	Selvi .	TN	COIMBATORE	TIRUPPUR	40.10
GLN1869866	Udhayakumar .	TN	COIMBATORE	TIRUPPUR	208.00
GLN1506265	Viji S	TN	COIMBATORE	TIRUPPUR	85.70
GLN1864577	Irudhayaraj .	TN	COIMBATORE	TIRUPUR	24.32
GLN1815628	Zakir Hussain A	TN	CHENNAI	TNAGAR	213.80
GLN1870446	Bodduboina Lakshmi Narayana	TN	CHENNAI	VELACHERY	24.60
GLN1320010	Shanmugarajan L	TN	CHENNAI	VELACHERY	108.90
GLN1552767		TN	CHENNAI		64.58
	Shanmugarajan L	TN		VELACHERY	82.12
GLN1831128	Shanmugarajan L		CHENNAI	VELACHERY	
GLN1509065	Vasamalarvelan Singaravel	TN	CHENNAI	VELACHERY	14.08
GLN1854574	Babu .	TN	CHENNAI	VELLORE	42.10
GLN1861574	Jestin .	TN	CHENNAI	VILLIVAKKA	33.13

Sidders are requested to Submit a copy of their Photo – identity, signature and address proof along with their original for verification together with we recent photographs on the day of auction. The Bank reserves the right to change the venue/date/time of auction or cancel the auction without my notice to bidders.

ry flottee to flotders.

The cost of the auction process will be debited to the customer account. Bank reserves the right to recover the balance amount from the customer e bid amount is insufficient to meet the payoff amount of the account.

For any further details regarding the terms and conditions of the auction, you are required to contact the below mentioned person/s



MANSI FINANCE (CHENNAI) LIMITED

Registered Office: "MANSI MANSION" No. 22-B Mulla Sahib Street, Sowcarpet, Chennai - 600 079

STATEMENT OF STANDALONE UN-AUDITED FINANCIAL RESULTS

FOR THE QUARTER ENDED 31-12-2020

Preceding 3 | Corresponding 3 | 31-12-2020 | 31-12-2019

		31-12-2020	months ended 30-09-2020	months ended 31-12-2019			Accoun Year En
		Un-audited	Un-audited	Un-audited	Un-audited	Un-audited	31-03-2 (Audi
	Revenue from						
	Operations						
	Interest Income/other						
	revenue	157.43	144.94	165.85	441.73	583.05	809
	Other Income	10.35	22.69	10.30	43.90	78.05	88
	Total Revenue (I+II)	167.78	167.63	176.15	485.63	661.10	898
/	Expenses						
	a) Employee benefits						
	Expense	14.87	14.90	18.57	44.02	47.22	66
	b) Finance Costs	84.46	87.75	97.62	264.14	308.33	405
	c) Depreciation and						
	amortisation						
	Expense	3.00	3.00	4.00	9.00	12.00	12
	d) Impairment						
	allowance						
	on loans		0.00	0.00	0.00	0.00	34
	e) Other Expenditure	19.71	16.57	20.89	47.27	72.72	104
	Total Expenses	122.04	122.22	141.08	364.43	440.27	623
	Proft/(Loss) before						
	exceptional and						
	extraordinary items						
	and tax (III-IV)"	45.74	45.41	35.07	121.20	220.83	274
,	Exceptional Items	0.00	0.00	0.00	0.00	0.00	2/3
"		0.00	0.00	0.00	0.00	0.00	'
111	Profit (+)/Loss (-)	45.74	45.44	25.07	424.20	220.02	27
	before Tax (VII-VIII)	45.74	45.41	35.07	121.20	220.83	274
111	Tax expenses	7.00	7.00	10.00	04.00	47.05	
	(1) Current Tax	7.00	7.00	10.00	21.00	47.85	68
,	(2) Deferred Tax	0.00	0.00	0.00	0.00	0.00	(
\	Profit/Loss for the					.=	
	period (IX-X)	38.74	38.41	25.07	100.20	172.98	205
	Other Comprehensive						
	Income						
	"(1) Items that will be						
	reclassified to profit						
	& Loss"	0.00	0.00	0.00	0.00	0.00	
	"(2) Items that will not						
	be reclassified to						
	profit& Loss"	0.00	0.00	0.00	0.00	0.00	(
	"(a) Net Changes in fair						
	values of investments						
	carried at fair						
	value through						
	OCI(NR)- Gain/(loss)"	0.00	0.00	0.00	0.00	-1.78	(
	"Total Other						
	Comprehensive incomes"	0.00	0.00	0.00	0.00	-1.78	(
1	"Total comprehensive						
	Income for						
	the period (XI+XII)"	38.74	38.41	25.07	100.20	171.20	205
JI	"Paid up equity share				100,20		
""	capital (Face						
	Value Rs 10/- Share)"	353.49	353.49	353.49	353.49	353.49	353
) III	"Reserves excluding	000.43	000.40	000.40	000.40	000.40	
a 111	revaluation reserves						
	as per balance sheet of						
	•						
_,	previous according year"						
IV	Earnings (Loss) per						
	equity Share						l .
	(1) Basic	1.10	1.09	0.71	2.83	4.89	5
	(2) Diluted	1.10	1.09	0.71	2.83	4.89	5

- Limited review by the Statutory auditors.
- These financial results have been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules , 2015 as prescribed under section 133 of the Companies Act, 2013 read with the relevant rules issued thereunder and other recognised accounting practices and policies to the extent applica
- 3 The Company does not have multiple business segment and consequantly, requirement of reporting of

4 The figures in the previous year/previous period have been regrouped and reclassified as necessary.

For MANSI FINANCE CHENNAL LTD Suresh Bafna Chairman & Managing Director DIN: 00007655

S Gopalan Maraimalai Nagar

International day for elderly people

It is delighted to note that 1st October has been designated as the International Day for Elderly People by the UN General Assembly on 14.12.1990. India has celebrated on 01.10.1991 for the first time to make people aware about issues affecting the elders as well as appreciate their contribution to the society. The day is celebrated to examine the issues, promote public awareness and focus on the type of behaviour which can help elderly throughout their lifetime.

It will be a challenging job to every nation in future, as the number of elderly in the world will grow from the present 600 millions to almost 2 billion. Today one person in ten is aged 60 over.

World population as per 2019 report by the UN released India's population in 2019 stand at 1.36 billion growing from 942.2 million in 1994. Now that the younger generation brands the elderly as garbage and dump them in Senior Citizen's Home and satisfy their conscience by paying hefty sums. Some parents become beggars, some are left in obscure corner of the house. Some commit suicide. This psychological problem can be overcome only when the younger generation come forward to analyse all the problems affecting elders.

The State and Central Governments must develop many events and activities to motivate the people to support elders to do many types of work.

ஏல அறிவிப்பு SIDDHARTH PAWN BANKERS, NO.17, DANDEESWARAM MAIN ROAD,

VELACHERY, CHENNAI — 600042 என்ற விலாசத்தில் உள்ள அடகு

வணிகரின் கடையில் 13/05/2019 முதல் 15/12/2019 வரை அடகு

முதல் 15/12/2019 வரை அடகு வைத்துக் கெடு கடந்து மீட்கப்படாத அனைத்துப் பொருட்களின் ஏலம் 16/03/2021 அன்று காலை 11 மணிக்கு மேல், அரசு ஒப்புதல் மணிக்கு மேல், அரசு ஒப்புதல் பெற்ற ஏலதாரா் M/S. குருசாந்தி

ஆக்க்ஷனர்ஸ் அவர்களால் சென்னை மாவட்டத்தில் உள்ள

முன்னிலையில் அடகு வணிகரின் கடையில் ஏலம் போடப்படும்.

BROKER, NO.3, GANDHI ROAD,

MUDICHUR. CHENNAI 600 048

என்ற விலாசத்தில் உள்ள அடகு வணிகரின் கடையில் 12/08/2015

முதல் 25/12/2019 வரை அடகு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் துணை வட்டாட்சியர் முன்னிலையில் அடகு வணிகரின் கடையில் ஏலம் போடப்படும்.

S.RANGARAJ JAIN, NO.40/92, BAZAAR ROAD, MYLAPORE, CHENNAI

600 004, என்ற விலாசத்தில் உள்ள

31/10/2016 முதல் 30/04/2019

வரை அடகு வைத்துக் கெடு கடந்து மீட்கப்படாத அனைத்துப் பொருட்களின் ஏலம் 09/03/2021

அன்று காலை 11A.M. மணிக்கு

ஆக்க்ஷனாஸ் அவர்களால் சென்னை மாவட்டத்தில் உள்ள

சொல்லை மைலாப்பூர் துணை வட்டாட்சியர் முன்னிலையில் அடகு வணிகரின் கடையில் ஏலம் போடப்படும்.

NARENDRAKUMAR

MYLAPORE, CHENNAI 600 004

என்ற விலாசத்தில் உள்ள அடகு வணிகரின் கடையில் 06/04/2016 முதல் 07/04/2019 வரை அடகு

வைத்துக் கெடு கடந்து மீட்கப்படாத அனைத்துப் பொருட்களின் ஏலம்

மணிக்கு மேல், அரசு ஒப்புதல் பெற்ற ஏலதாரா M/S. குருசாந்தி

ஆக்க்ஷனாஸ் அவர்களால் சென்னை மாவட்டத்தில் உள்ள

மைலாப்பூர் துணை வட்டாட்சியர் முன்னிலையில் அடகு வணிகரின் கடையில் ஏலம் போடப்படும்.

R.Ramesh Pawn Broker, No.1/58B

THIRUVALLUR DISTRICT — 601201

என்ற விலாசத்தில் உள்ள அடகு வணிகரின் கடையில் 01/11/2015

முதல் 27/03/2019 வரை அடகு

வைத்துக் கெடு கடந்து மீட்கப்படாத அனைத்துப் பொருட்களின் ஏலம்

03.03.2021 அன்று பகல் 12 மணிக்கு மேல் அரசு ஒப்புதல் பெற்ற எலதாரா M/S. G. மானக்சந்த்

கும்மிடிபூண்டி துணை வட்டாட்சியர் முன்னிலையில் அடக வணிகரின்

் முன்னிலையில் அடகு வணிகரில் கடையில் ஏலம் போடப்படும்.

வலாசத்துல உள்ள அடகு வணிகரின் கடையில் 10/01/2017

முதல் 28/03/2019 வரை அடகு

வைத்துக் கெடு கடந்து மீட்கப்படாத அனைத்துப் பொருட்களின் ஏலம்

03.03.2021 அன்று காலை 11 மணிக்கு மேல் அரசு ஒப்புதல் பெற்ற ஏலதாரா M/S. G. மானக்சந்த்

ஜெயின் ஏலதாரா் அவா்களால் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள

கும்மிடிபூண்டி துணை வட்டாட்சியா்

முன்னிலையில் அடகு வணிகரின் கடையில் ஏலம் போடப்படும்.

OM PRAKASH & SONS, NO.19, DLD POST OFFICE STREET,

விலாசத்தில் உள்ள அடகு வணிகரின் கடையில் 20/02/2016

முதல் 28/11/2019 வரை அடகு

வைத்துக் கெடு கடந்து மீட்கப்படாத

அனைத்துப் பொருட்களின் ஏலம் 04.03.2021 அன்று மதியம் 1

பெற்ற ஏலதாரர் M/S. G. மானக்ச<u>ந்</u>த்

ஜெயின் ஏலதாரா் அவாகளால் திருவள்ளுா் மாவட்டத்தில் உள்ள

கும்மிடிபூண்டி துணை வட்டாட்சியர் முன்னிலையில் அடகு வணிகரின்

NEERAJ CHOUDHARY PAWN

NO.4/387, D, P.T.M.

PADIANALLORE CHENNAL 600 052

என்ற விலாசத்தில் உள்ள அடகு வணிகரின் கடையில் 26/03/2018

(முதல் 31/12/2019 வரை அடகு

வைத்துக் கெடு கடந்து மீட்கப்படாத அனைத்துப் பொருட்களின் ஏலம்

09.03.2021 அன்று காலை 11 மணிக்கு மேல், அரசு ஒப்புதல்

மணிக்கு மேல், அரசு ஒப்புதல் பெற்ற ஏலதாரா M/S. G. மானக்சந்த்

பொன்னேரி துணை வட்டாட்சியர்

முன்னிலையில் அடகு வணிகரின்

M.PRAVEEN KUMAR PAWN BROKER,

OLD NO.27/A. NO.119, BAZAAR

விலாசத்தில் உள்ள அடகு வணிகரின் கடையில் 20/08/2018

முதல் 27/06/2019 வரை அடகு வைத்துக் கெடு கடந்து மீட்கப்படாத

அனைத்துப் பொருட்களின் ஏலம்

மணிக்கு மேல், அரசு ஒப்புதல் பெற்ற ஏலதாரா் M/S. G. மானக்சந்த்

பொன்னேரி துணை வட்டாட்சியர்

M.SUSHIL KUMAR, NO.12, CHETTY

STREET, ARANI - 601101, PONNERI

என்ற விலாசத்தில் உள்ள அடகு வணிகரின் கடையில் 01.07.2018

முதல் 28.06.2019 வரை அடகு

்_ வைத்துக் கெடு கடந்து மீட்கப்படாத

அனைத்துப் பொருட்களின் ஏலம்

10.03.2021 அன்று மதியம் 1 மணிக்கு மேல், அரசு வப்பகல்

பெற்ற ஏலதாரர் M/S. G. மானக்ச<u>ந்</u>த்

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி துணை வட்டாட்சியர்

S.RAJESH BANKERS, OLD NO.100,

NEW NO.119. BAZAAR STREET

ARANI 601101 என்ற விலாசத்தில்

உள்ள அடகு வணிகரின் கடையில் 17.07.2018 முதல் 24.06.2019

2021 அன்று பகல் 12 மணிக்கு

அரசு ஒப்புதல் பெற்ற M/S. G. மானக்சந்த்

ஏலதாரர் அவர்களால திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி துணை வட்டாட்சியர்

முதல்

்வைத்துக் கெடு

தேதி : 13.02.2021

இடம்: சென்னை

முன்னிலையில் அடகு வண கடையில் ஏலம் போடப்படும்.

வரை அடகு வைத்துக் கடந்து மீட்கப்படாத அை

கடையில் ஏலம் போடப்படும்.

பொருட்களின் எலம்

ஏலதாரர் அவர்களால்

THIRUVALLUR

ஏலதாரர்

திருவள்ளுர்

முன்னிலையில்

அன்று காலை

மாவட்டத்தில் உள்ள

. மாவட்டத்தில் உள்ள

ஏலதாரர்

கடையில் ஏலம் போடப்படும்.

STREET. ARANI601101

கடையில் எலம் போடப்படும்.

. அடகு வணிகரின்

NAGAR.

R.JAGADISH PAWN BROKER,

ஏலதாரா் அவா்களால்

ARAMBAKKAM

GNTROAD

THIRUVALLUR

THIRLIVALLUR

09/03/2021 அன்று பகல்

BAZAAR

NO.40/92.

G.N.T.ROAD.

ARAMBAKKAM,

DISTRICT 601201

GUMMIDIPOONDI,

DISTRICT 601201

மணிக்கு மேல்,

NEEr BROKER, ROAD,

M/S.குருசாந்தி

ஏலதாரர் அவர்களால

ROHIT BANKERS

வேளச்சேரி

ஆல்கஹால், வேதியியல் பொருட்கள் இல்லாமல்

தேங்காய் எண்ணெய், கற்பூரம் கலந்து கொரோனா கிருமி நாசினி: பையனூர் ஆறுபடைவீடு தொழில்நுட்ப கல்லூரியில் அறிமுகம்

கொரோனா வைரஸ் தொற்று இருக்க பரவாமல் த<u>ற்</u>போது ஆல்கஹால், வேதியியல் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட கிருமி நாசினிதான் இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தீங்கு உடலுக்கு ഖിതബ്ലിക്കുക്കും ധക്വക ഉണ്ണത്.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் உள்ள வேதியியல் நகரத்தில் ஆல்கஹால், பொருட்கள் கலப்படம் இல்லாமல் தேங்காய் எண்ணெய், கற்பூரம் கலந்து முழுக்க, முழுக்க இயற்கை முறையில் கிருமி நாசினி தயாரிக்கப்பட்டுள்ளது. இயற்கை முறையில் தயாரிக்கப்

பட்ட இந்த கிருமி நாசினி முதன் முதலாக தமிழகத்தில் மாமல்லபுரம் பையனூரில் உள்ள அடுத்துள்ள ஆறுபடைவீடு தொழில்நுட்ப கல்லூரி யில் அறிமுகப்படுத்தப்பட்டு பயன் பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

1 லிட்டர் நீரில் 25 மில்லி லிட்டர் இயற்கை முறை கிருமி நாசினியை



வீடுகள், ഖக്രப்பறைகள், இடங்களில் அலுவலகங்கள் ஆகிய தெளித்து எந்திரம் மூலம் பயன்படுத்தலாம் என்றும் 60 நாட்கள் வரை இதன் திறன் இருக்கும் என்று நாசினி கிருமி இயற்கை முறை தெரிவித்தனர். தயாரிப்பாளர்கள் தொற்று ஏற்படாத மாணவர்களுக்கு

வகையில் முதன் முறையாக அந்த தனியார் கல்லூரியின் வகுப்பறைகளில் இந்த இயற்கை முறை கிருமி நாசினி தெளித்து அறிமுகப்படுத்தப்பட்டது.

ரிசர்ச் பவுண்டேசன் வேந்தர் கணேசன், அனுராதாகணேசன்

NAME CHANGE NAME CHANGE HEMALATHA My Daughter, PERAMUDHAN Date of Birth: 17.03.2008 23.11.2017. Residing at No.156, Vanyaga Koil Street, Kandapuram Village R.K. Pet Talk. Tiruvallur Dist-

631303. **HEMALATHA.M**. Hav. Mangunathan.T.

பெயர் மாற்றம் DIPEN SAJJAN பெயர்: Babulal Saiian. 02.06.1994 நெ.61E

Spring ஈ.வி.கே.சம்பத வேப்பேரி, . ரோடு DIPEN S SANGHVI,

அமைக்கப்படுகிறேன் DIPEN SAJJAN

பெயா மாற்றம் Barathakoti Lakshmi Path Raju "Sudharsan", தந்தை பெய Lakshmi Pathy Raju, பிறந் தேதி: 13.12.1958, ப.நெ.15/2 13.12.1958, ப.சுத. . . . அருந்தலி தெரு, மயிலாப்பூர் எ –600004, என்ற முகவரியில் இல

வசுக்கும் நான இன் Barathakoti Lakshmi Pathy அழைக்கப்படுகிறேன்

Apollo Sindoori

Barathakoti Lakshmi Pathy

Date Residing at No.156, Vanyagar Koil Street, Kandapuram Village, Tiruvallu Dist-631303. shall henceforth JEEVANA PERAMUDHAN. M.

Hav. Mangunathan.T

பெயர் மாற்றம் UMMUL HAMEEDHA Mohammed பிறந்த தேதி: 10.03.1979, பு.நெ.47, நாகப்பன் புதுப்பேட்டை, சென்னை-என்ற முகவரியில்

அழைக்கப்படுகிறேன் UMMUL HAMEEDHA

NAME CHANGE

ummul hameetha, என்று

My Son, THIRUMALAI, Date of 10.09.2010. Residing No.156, Vanyagar Koi Street, Kandapuram Village, Pet Tiruvallu Dist-631303. shall henceforth THIRUMALAI.M.

Hav. Mangunathan.T,

அப்பல்லோ சி<u>ந்த</u>ூரி ஹோட்டல்ஸ் லிமிடெட் CIN:L72300TN1998PLC041360

பதிவு அலுவலகம் : உசேன் மேன்ஷன், தரை தளம், எண்.43/5, கிரீம்ஸ் சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 600006. தொ.பே.:044 49045000, மின்னஞ்சல்: info@apollosindoori.com, இணையதளம்: www.apollosindoori.com

திருத்தம்

14.02.2021 அன்று இந்த நாளிதழில் வெளியான 31 டிசம்பர் 2020 - ல் முடிந்த காலாண்டு மற்றும் ஒன்பது மாதத்திற்கான தணிக்கையாகாத முடிவுகளின் அறிவிப்பு தேதி 13.02.2020 என்பதற்கு பதிலாக 13.02.2021 என்று திருத்திவாசிக்கவும். இயக்குநாகள் குழுவிற்காக அவாகள் சாா்பாக

> С.நடராஜன் முழு நேர இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி

பொது அறிவிப்பு

எண்: 8 இளவரசன் தெரு, மீனம்பாக்கம், சென்னை 600027 என்ற ழகவரியில் வசித்துவரும் திரு. இராதாகிருஷ்ணன் அவாகளின் மகன் திரு. R.பார்த்தசாரதி கொடுக்கும் பொது அறிவிப்பு என்னவென்றால்.

.பாரத்தசாரது வொடுகுமு பொது அறும்பபு என்னவ்வனறால். எனது நண்பர் திரு. அம்பல்வாணனுக்கு சொந்தமான நாகபட்டினம் மாவட்டம் வேட்டன்குடி கிராமத்தில் சாவே எண் : 530/1B1 கொண்ட சொத்தின் அசல் பத்திரம் (Document No:59/1976, SRO சீர்காழி, பதிவு நாள் 9.1.1976) 1.2.2021 அன்று பல்லாவரத்திலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பேருந்தில் பயணம் செய்யும் போது காணாமல் போய்விட்டது. யாரேனும் அதனை கண்டெடுத்தவர்கள் மேற்கூறிய எனது முகவரிக்கு தெரியப்படுத்தவும்.

காணவில்லை

விமுப்பாம் மாவட்டம். கிண்டிவனம் காலக்கா, மைலம் கிராமம். சின்எ கொழந்தை என்பவரது மகன் கோவிந்த மாவட்டம், திண்டிவனம் வட்டம், திண்டிவனம் பதிவு மாவட்டம் ண பதிவு சார்பதிவாளர் அலுவலகத்தில் 1992ம் ஆண்டு பப்பட்ட 1410 எண் கொண்ட C ஷெட்யூல் 4வது நபர் C பதிவு செய்யப்பட்ட யாராவது கண்டெடுத்தால் தொடர்பு கொள் வேண்டும்.

எனது கட்சிக்காரர் திரு. சேவியர் அலாய்சிஸ் நாதன், த/பெ. திருலூயிஸ் விலாசம்: புதிய நெ. 29, பழைய நெ. 11A, 13வது குறுக்குத் தெரு, லக்ஷம் நகர், போரூர், சென்னை–600 116 தெரிவிப்பது என்னவென்றால். மனை எண்.5B, கதவு நெ.29/11A, 13வது குறுக்குத் தெரு, லஷ்மி நகர், மதுரவாயல் வட்டம், போரூர், சென்னை சர்வே எண்.136/2 அவருடைய விட்டது. இதற்கு ஏதேனும் ஆட்சேபணை இருந்தாலோ அல்லது இதன் மூலம் ஏதாவது வில்லங்கம் இருந்தாலோ கீழ்க்கண்ட முகவரிக்கு 7 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் இச்சொத்தானத எவ்வித வில்லங்கத்திற்கும் உட்படாததாகும்

. சோ. செல்வகுமார், வழக்கறிஞர் நெ.6C, 7வது பிரதான் சால லக்ஷ்மி நகர் விரிவு, போரூர், சென்னை-600 116

பொது அறிவிப்பு

சென்னை - 600 033, மேற்கு மாம்பலம், லேண்ட் மார்வல், மூர்த்தி நகர் விரிவாக்கம், கதவு எண்:S2-54ல் வசிக்கும் கண்ணையன் அவர்களின் குமாரனாகிய க.ஸ்ரீதர் (செல் எண்.9381045611) ஆகிய எனது கட்சிக்காரர்

எனது மேற்படி கட்சிக்காரர் 02.02.2021 அன்று தனக்குச் சொந்தமான சர்வே எண்.5/2A ராஜ ராஜன் நகர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நிலம் சம்பந்தமான **ஆவண எண்.1960/2014** ஆக காஞ்சிபுரம் 4வது இணை என்பதை இந்த பொது அறிவிப்பு

எனவே மேற்கண்ட இரு கிரையப்பத்திரங்கள் எவரிடமாவது இருந்தாலோ அல்லது அதை வைத்து ஏதாவது வில்லங்கப்படுத்தி கட்சிக்காரனின் இருந்தாலோ எனது மேற்கண்ட முகவரியில்

சென்னை - 600 033

பெயர் மாற்றம்

R.GANGA, கணவர் பெயர் M.Rajamoorthi, பிறந்த தேதி 15.5.1973, நெ.5/4–A, 3வது தெரு, பி.வி. நகர், நங்கநல்லூர், சென்னை -600061. என்ற முகவரியில் GANGAMANI.R,

அழைக்கப்படுகிறேன் R.GANGA

BEFORE THE III ADDITIONAL FAMILY COURT OF CHENNAL

Mr.N.Mohideen Afsur Hussain S/o.K.Naina Mohammed No.41, 6th Cross Street, 2nd Phase, Porur Garden, Vanagaram, Chennai–600 095

Mrs. Rameez Banu, D/o.Mohamed Ibraheem, No.105/48, 3rd Floor. Portuguese Church Street, Seven Wells, Chennai–600 001

Mrs. Rameez Banu, D/o.Mohamed Ibraheem, No 105/48 3rd Floor Portuguese Church Street, Seven Wells.Chennai-600 001

above referred matter is filed by the marriage which took place between you and me on 27.03.2016 at Ramzan Mahal, Chennai–600 013. Notice was taken through court as well as privately by RPAD and courier for your appearance on 06.02.2021. As you were not present, the Hon'ble Court ordered notice through Paper Publication and

posted the matter on 06.03.2021 for your appearance. Hence please take notice and be present Before The III Additional Family Court on 06.03.2021at 10.30 a.m. or thereafter when the matter called, failing which you will be called absent and set exparte and the matter will be decided in

vour absence. N.Mohideen Afsur Hussain

IN THE COURT OF IV ADDITIONAL JUDGE, CITY CIVIL COURT AT CHENNAI O.S. No.5717 of 2019 Mr. Mohammed Arif Hussain

Mohammed Khursheed Hussain, Residing at Flat No.23,Merit Regency, Do. No.2912, Vepery High Road, Periamet, Chennai - 600 003

Fazilath Fathima and 16 others, ... Defendants

D12. Miss. Fauziva Fathima. D/o Late Mohammed Iqbal Hussain (12th Defendant) D13. Mr. Mudassir Hussain S/o. Late Mohammed lighal D12 and D13 are residing

at New No.38,

Nyaniappa Maistry Street, Royapettah ,Chennai -600014 Kindly take notice that the above suit filed against you for Partition and Permanent Injunction has been posted for you fail to appear in the above matter on the said date 10.30 am before the above said Hon'ble Court, the matter is liable to be heard and decided

in your absence. R. ABDULMUBEEN ADVOCATE COUNSEL FOR PLAINTIFF

மேன்மைமிகு முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அவர்கள் சமூகம் E.P. No. 21/2019

D.R. Award No. 156/2018 தனலட்சுமி சீனிவாசன் சிட் பண்ட் _ பிரைவேட் லிட் நெ. 120, எம்.ஜி. ரோடு கோட்டக்குப்பம், வாணு, வட்டம் அதன் கிளை மேலாளர் வேப்பஞ்சாலை தெரு, திண்டிவனம்

தீர்ப்பாணை பெற்றவர் எதிர் வினோதா, க/பெ. அருள்

நெ. 6/36, புது வீதி, அனுகரகா குடியிருப்பு, அங்காளம்மன் கோவில் வீதி, மஞ்சக்குப்பம், கடலூர் . 3ம் எதிர்மனுதாரர்/தீரப்பு கடனாளி

3ம் எதிர்மனுதாரர்/ தீர்ப்பு கடனாளி அறிவதாவது இந்த நெம்பர் தீர்ப்பாணைப்படி தீர்ப்பாணைத் தொகையை வசூலித்தி ட E.P. No. 21/2019ல் நிறைவேற்று மனு தாக்கல் செய்ய ப்பட்டு மேற்படி மனு மீது விசாரணை செய்ய கனம் நீதிமன்றத்தில் 17.02.2021ல் வாய்தா மேற்படி வைக்கப்பட்டுள்ளது. தேதியில் சமூகம் கோர்ப் நல் அன்று காலை 10.00 மணிக்கு நேரிலோ ் அல்லது வோ ஆஜராகி தெரிவித்துக் து...<u>சேன்</u> வழக்கறிஞர் மூலமாகவோ ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்ள வேண்டியது. தவறினால் உத்திரவு வழங்கப்படும் என்பதை இதன்மூலம் அறியவும்.

R.வேதவல்லி M.L., வழக்கறிஞர், திண்டிவனம். வைத்துக் கெடு கடந்து மீட்கப்படாத அனைத்துப் பொருட்களின் ஏலம் 17.03.2021 அன்று காலை 11 மணிக்கு மேல், அரசு ஒப்புதல் மணிக்கு மேல், அரசு ஒப்புதல் பெற்ற ஏலதாரா் M/S. G. மானக்சங்க்

இந்த நிகழ்ச்சியில் விநாயகா மிஷன்

இயக்குனர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

> MUNSIFF COURT, THIRUVOTTIYUR OS 30 OF 2020 K.Kuppuraj, S/o.Kannu No.17/27, Gandhi Nagar Chennai-600019.

BEFORE THE DISTRICT

Amaravathy No. 1, G Block, Fisherman Quarters, Thiruchinnakuppam Chennai - 19

Amaravathy

No. 1, G Block, Fisherman Quarters, Thiruchinnakuppam Chennai - 19

Please take notice my client Kuppuraj has filed – petition OS 30/2020 before District Munsiff Court Judge, Chennai against you for the claim for the legal rights including not his legitimate wife.
The Hon'ble District Munsiff Court Judge, was pleased to order notice to you returnable by 11.03.2021 kindly be present in the District Munsiff Court Judge, Chennai at 10.30 am on 11.03.2021 either in person or though a pleader, failing which the Hon'ble Court may decide the above mentioned case in

R. Anuradha Mcom., BL.

ENROLMENT NOTICE

After 10 days of the publication of this notice and within three months there after I, Abdul Mujeeb M.G. S/o. Y.Mohamed Ghouse, aged 30 years, permanently residing at No.16, Madha Church Street, Royapuram, Chennai - 600 013 Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days

Abdul Mujeeb M.G.

After 10 days of the publication of this notice and within three months there after. I, K.Sumesh, S/o. K.Somasundaran, aged 29 years, permanently residing at No.97/201, Amman Koil Street, Kondithope, Chennai –600 079. Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

After 10 days of the publication of this notice and within three months there after. I, M.Nayoom Basha, S/o. A.Meeran Mohideen, aged 27 years, permanently residing at No.8/6, Kathiravan Colony, Shenoy Nagar, Chennai –600 030. Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. M.Nayoom Basha

After 10 days of the publication of this notice and within three months after. I, T.S.Umashankar S/o.T.V.Somaiah, aged residing , permanently No.102/64, R Ramaswamy Street Mannady Chennai having Intend enrolment Advocate as moved before the bar council of Tamilnadu, bar council building high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. T.S.Umashankar

After 10 days of the publication of this notice and within three months there after. I, H.Akilandeswari, D/o. A.Hari, aged 29 years, permanently residing at No.13, 7th Street Barraneth Page 19 No.13, 7th Street B 7th Street, Rajamangalam, Villivakkam, Chennai – 600 049. Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu bar council building, high court campus, chennai-600 104. Those who have any valid

objections may notify the same to the bar council with in ten days

After 10 days of the publication of this notice and within three months there after. I, Yogalakshmi.S, D/o. Sargunan.M, aged 33 years, permanently residing at No.26/1, Sannadhi Vadapalani. Chennai – 600 026. Intend having my enrolment as an Advocate moved before the bar council of high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days Yogalakshmi.S

OMNI AXS' SOFTWARE LIMITED

Regd.office: New No.32, Old No.106, Dr. Ranga Road, Mylapore, Chennai 600 004. Ph: 6379803477 Unaudited Financial Results for the Quarter / Nine months period ended December 31, 2020

		Standalone Results					,	
Sr.		Quarter Ended			Nine months Ended		Year Ended	
No.	. Particulars	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited	
		31-Dec-20	30-Sep-20	31-Dec-19	31-Dec-20	31-Dec-19	31-Mar-20	
	Income (a) Revenue from Operations (b) Other Income		-	-	-	-	-	
	Total Income	-	-	-	-	-	-	
2	Expenses (a) Cost of Materials consumed (b) Purchases of stock-in-trade (c) Change in inventories of stock- in- trade	-	- - -		- - -	- - -	- -	
	(d) Employee benefits expenses (e) Finance Costs (f) Depreciation and amortisation expense	1.50	1.50 - -	1.45	4.5 -	4.45 - -	6.00	
	(g) Other expenses	1.88	2.54	2.00	8.81	9.06	10.90	
	Total expenses	3.38	4.04	3.45	13.31	13.51	16.90	
	Profit/(Loss) from Ordinary Activities before Exceptional Items (1-2)	(3.38)	(4.04)	(3.45)	(13.31)	(13.51)	(16.90)	
.	Execptional items	-	-	-	-	-	-	
	Profit / (Loss) from Ordinary Activities before tax (3+4)	(3.38)	(4.04)	(3.45)	(13.31)	(13.51)	(16.90)	
	Tax Expense (a) Current Year (b) Short Provision/(excess)	-	-	-	-	-	-	
	of earlier years (c) Deferred Tax Liability/ (Asset)	-	-	-	-	-	-	
	Total Tax Expenses (a+b+c)	-	-	-	-	-	-	
	Net Profit / (Loss) from Ordinary Activities after tax (5-6) (3.38)	(4.04)	(3.45)	(13.31)	(13.51)	(16.90)		
	Total Other Comprehensive Income (Net of Deferred Tax)	-	-	-	-	-	-	
9	Total Comprehensive Income (after tax) (OCI)	(3.38)	(4.04)	(3.45)	(13.31)	(13.51)	(16.90)	
0	Earning Per Share (FV. Rs. 10/-) (a) Basic (b) Diluted	(0.02) (0.02)	(0.02) (0.02)	(0.02) (0.02)	(0.08) (0.08)	(0.08) (0.08)	(0.10) (0.10)	
11	Paid-up equity share capital (Face Value of Rs. 10/- each)	1,721.88	1,721.88	1,721.88	1,721.88	1,721.88	1,721.88	
12	Other Equity excluding Revaluation Reserve	_	_		_	(517.13)	(503.82)	

make them comparable

2 The Company has only one business one segment in which it operates viz. Software Services and related activities

3 These results have been subjected to limited review by the Statutory Auditors. 4 The above result for the quarter / nine months ended December 31, 2020 have been reviewed by the Audit

Committee meeting held on February13, 2021 and approved by the Board of Directors in their meeting held on February 13, 2021. For OMNI AXS SOFTWARE LIMITED Place: Chennai

S N Madhavan WTD & Company Secretary DIN 0229681

மான்சி பைனான்ஸ் (சென்னை) லிமிடெட் பதிவு அலுவலகம்: புதிய எண்.45, பழைய எண்.22, முல்லா சாகிப் தெரு, சவுகார்பேட்டை,சென்னை-600 079.

51.12.2020ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத தனியான நிதிநிலை முடிவுகள் அறிக்கை

முடிந்த காலாண்டு 31.12.2020 30.09.2020 31.12.2019 31.12.2020 31.12.2019 31.03.2020 (முடிந்த (மடிந்த (முடிந் இதே (ழந்தைய மாதங்கள் 3 மாதங்கள் கணக்காண்(ந 3 மாதங்கள் (தணிக்சை கணிக்கை தணிக்கை யாகாதது யாகாதது யாகாதது யாகாதது யாகாதத யானது செயல்பாடுகள் மூலம் வருமானம் 157.43 144.94 165.85 583.05 809.70 வட்டி வருமானம்/இதர வருவாய் 441.73 22 69 43.90 78.05 10.35 10.30 88 47 இதர வருமானம் 167.78 167 63 176.15 485 63 661 10 898.17 மொத்த வருமானம் (l+ll) செலவகள் ஊழியா் நல செலவுகள் 14.87 14.90 18.57 44.02 47.22 66.08 நிதி கட்டணங்கள் 308.33 405.84 84.46 87.75 97.62 264.14 கேய்மானம் மற்றும் 3.00 3.00 4.00 9.00 12.00 12.99 கடன் தீர்த்தல் செலவுகள் **டென்கள் மீதான குறைபாடு படிக**ள் 0.00 0.00 0.00 0.00 19.71 16.57 20.89 47.27 72.72 104.31 இதர செலவுகள் 122.04 122.22 141.08 364.43 440.27 623.48 மொக்க செலவுகள் விலக்கு மற்றும் அசாதாரண அயிட்டங்கள் 45.74 45.41 35.07 220.83 274.69 மற்றும் வரிக்கு முன் லாபம்/(நஷ்டம்) (III—IV) 121.20 0.00 0.00 0.00 விலக்கு அயிட்டங்கள் 0.00 0.00 121.20 வரிக்கு முன் லாபம்(+)/ நஷ்டம் (–) (VII–VIII) 45.74 220.83 274.69 35.07 வரி செலவுகள் 7.00 47.85 68.85 நடப்ப வரி 10.00 21.00 ஒத்திவைக்கப்பட்ட வரி 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 காலத்திற்கான லாபம்/நஷ்டம் (IX—X) 38.74 100.20 172.98 205.84 38.41 25.07 இதர விரிவான வருமானம் மறுவகைப்படுத்தப்பட்ட அயிட்டங்களுக்கான 0.00 0.00 0.00 0.00 லாபம்/ நஷ்டம் மறுவகைப்படுத்தப்படாத அயிட்டங்களுக்கான லாபம்/ நஷ்டம் 0.00 0.00 0.00 0.00 (அ) நியாயமான மதிப்பில்மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மூலம் நியாயமான மதிப்புகளின் நிகர மாற்றங்கள் OCI (NR) லாபம்/ (நஷ்டம்) 0.00 -1.78 மொத்தம் இதர விரிவான வருமானம் 0.00 0.00 0.00 -1.78காலத்திற்கான மொத்த விரிவான 205.84 வருமானம் (11 - 12) 25.07 100.20 171.20 செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் (பங்கின் முகமதிப்பு ரூ. 10/–) 353.49 353.49 353.49 353.49 353.49 353.49 கடந்த நிதியாண்டு பேலன்ஸ்ஷீட்டில் உள்ளபடி மறுமதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக ரிசர்வுகள் ஒரு சம பங்கு சம்பாத்தியம் (ஒவ்வொன்றும் ரூ.10/–) 1.10 1.09 0.71 2.83 4.89 5.82

டிசம்பா 2020ல் முடிந்த காலாண்டுக்கான மேற்கண்ட முடிவுகள் தணிக்கை குழுவினரால் பரிசீலனை செய்யப்பட்டு 13.02.2021 அன்று நடந்த இயக்குனர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு சட்ட தணிக்கையாளர்களால் குறுகிய பரிசீலனைக்குட்படுத்தப்பட்டது.

இந்த நிதிநிலை முடிவுகள் கம்பெனிகள் (இந்திய கணக்கியல் தரநிலைகள்) விதிகள், 2015ன்படி கம்பெனிகள் சட்டம் 2013ன் பிரிவு 13ன் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி மற்றும் வழங்கப்பட்ட தொடர்புடைய விதிகள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட கணக்கியல் நடைமுறைகள் மற்றும் கொள்கைகளுடன் பொருந்தக்கூடிய அளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளன

கம்பெனிக்கு பல வணிகப் பிரிவு இல்லை, இதன் விளைவாக, பிரிவு வாரியான முடிவு அளிக்க தேவை எழுவதில்லை.

கடந்த ஆண்டு/கடந்த காலத்திற்கான கணக்குள் எங்கெல்லாம் தேவையோ அங்கு ரீகுரூப் மற்றும் மறுவகைப்படுத்தப் பட்டுள்ளது.

மான்சி பைனான்ஸ் (சென்னை) லிமிடெட்டிற்காக சுரேஷ் பாப்னா

தலைவர் & நிர்வாக இயக்குனர் DIN: 00007655

தேனுகோபால் பாக சொத்து பத்திர ஆவணம் கூட்டேரிப்பட்டு கூட்டு பாதை பஸ் நிறுத்தம் அருகே ஜெராக்ஸ் எடுக்க எடுத்து வந்த போது தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9488203986

பொது அறிவிப்பு

சொத்தாகும். அச்சொத்தின் கிரைய பத்திரம் எண்.2907/1982, தேதி : 26.08.1982 திரு. பி.எஸ். ராஜாராமால் விற்கப்பட்டு, ஆலந்தூர் சார்பதிகவத்தில் பதிவு செய்யப்பட்டது. இப்பத்திரம் தொலைந்து

தெரிவிப்பது யாதெனில்,

சார்பதிவாலகத்தில் 24.03.2014 தேதி கொண்ட கிரய ஆவணம் அசோக் நகர் 4வது அவென்யூவில் அமைந்துள்ள ஜெராக்ஸ் கடைக்கு கொண்டு சென்று வீட்டிற்கு திரும்பிய போது எனது மேற்சொன்ன கிரைய ஆவணம் தெரியப்படுத்துகிறார்.

ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பா.குணராஜ் வழக்கறிஞர்